

WA NOTIFY எப்படியாக வேலை செய்கிறது

COVID-19 பரவுதலை தடுக்க உருவாக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கருவி WA Exposure Notifications (WA Notify) ஆகும். முகக்கவசம் அணிந்திடுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்று WA Notify மூலம் நமது சமூகத்தைப் பாதுகாக்க இது ஓர் சிறந்த வழியாகும்.

பயனர்கள் COVID-19 நோய்த்தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகுவார்களாயின், தனிப்பட்ட தகவல்கள் எதனையும் பகிர்ந்து கொள்ளாது, அது பற்றி அவர்களுக்கு எச்சரிக்கின்ற, ஸ்மார்ட் கைபேசிகளின் ஊடாக WA Notify வேலை செய்கிறது. இது முற்றிலும் தனிப்பட்டதாகும், நீங்கள் யார் என்பதை அல்லது நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதை அறியவோ அல்லது உங்களைப் பின்தொடரவோ மாட்டாது.

நோய்த் தொற்றுப் பாதிப்பு அறிவிப்புத் தொழில்நுட்பத்தை அதிகமான மனிதர்கள் பயன்படுத்தும் போது பயனர்கள் பாரியதாக இருக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. சிறிய எண்ணிக்கையான மனிதர்கள் WA Notify ஐப் பயன்படுத்துவது கூட தொற்றுக்களினதும் மரணங்களினதும் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று வாஷிங்டன் மாநிலத்திலுள்ள தரவு மாதிரிகள் காட்டுகின்றன.

உங்கள் தொலைபேசியில் WA அறிவிப்பைச் சேர்க்கவும்

iPhone இல் WA Notify-ஐ செயல்படுத்தவும்:

1. அமைவுகளுக்குச் செல்லவும்
2. நோய்ப் பாதிப்பு அறிவிப்புகள் வரை உருட்டவும்
3. “நோய்ப் பாதிப்பு அறிவிப்புகளை ஆன் செய்யவும்” என்பதன் மீது க்ளிக் செய்யவும்
4. ஐக்கிய அமெரிக்கா என்பதைத் தெரிவு செய்யவும்
5. வாஷிங்டன் என்பதை தெரிவு செய்யவும்

ஆண்ட்ராய்டில்

1. ஆண்ட்ராய்ட் ஃபோனில் கூகிள் பிளே ஸ்டோர்-க்குச் செல்லவும்
2. செயலியை எளிதில் கண்டுபிடிக்க WA எக்ஸ்போஸர் நோட்டிபிகேஷன்ஸ்-ஐத் தேடுங்கள்
3. வாஷிங்டன் எக்ஸ்போஸர் நோட்டிபிகேஷன்ஸ் செயலியை பதிவிறக்கவும்



WA NOTIFY ஐ உங்கள் ஃபோனில் சேர்த்தவுடன்

இப்படியாக தான் அது செயல்பட்டு கோவிட்-19 தொற்று பரவுதல் தடுக்கப் பயன்படுகிறது.

<p>1</p> <p>WA Notify பயன்படுத்தி வரும் இரண்டு நபர் தொடர்பில் நெருக்கமாக வந்தால், உங்கள் இருவரின் ஸ்மார்ட் கைபேசிகளும் புளூடூத் பயன்படுத்தி தொடர்பற்ற முறையில் குறியீடுகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்த குறியீடுகள் முற்றிலும் பெயரில்லாதது, இடத்தினை பின் தொடராதது அல்லது தனிநபரின் தகவல் எதையும் பரிமாறிக் கொள்ளாது.</p>	<p>2</p> <p>ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் யாராவது COVID-19க்கு ஆளாகிருந்தால், பொது சுகாதார துறை அவர்களைத் தொடர்புகொள்ள சரிபார்ப்பு இணைப்பு உரைச் செய்தி மற்றும்/அல்லது பாப்-அப் அறிவிப்பை அனுப்பும். மாற்றாக, ஒரு பயனர் வீட்டில் நோய்த்தொற்று பரிசோதனைக்கு சரிபார்ப்புக் குறியீட்டைக் கோரலாம்.</p>	<p>3</p> <p>தொற்று இருப்பது உறுதி என அறிந்தவர் இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது அறிவிப்பைத் தட்டவும் மற்றும் செயலியில் தங்கள் பரிசோதனை முடிவை உறுதிப்படுத்த அனைத்து படிகளையும் பின்பற்றுவார்.</p>	<p>4</p> <p>சமீபத்தில் COVID-19க்கு ஆளாகியிருந்த அநாமதேய WA Notify பயனர் உங்கள் அருகில் இருந்திருந்தால், COVID-19 பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருக்கக்கூடும் என்றும் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும் என்ற அறிவிப்பை WA Notify பயனர்கள் பெறுவார்கள்.</p>	<p>5</p> <p>அறிவிப்பில் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்திட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவலுக்குரிய இணைப்பு இருக்கும். அதில் யாருக்கு தொற்று கண்டறியப்பட்டது என்ற தகவலோ அல்லது எங்கே தொற்று பரவி இருக்கக்கூடும் என்ற தகவலோ இருக்காது.</p>
---	--	---	---	--